### **ACCEL LIMITED**



31st August, 2024

#### AL/SVR/BSE/031/2024-25

To,
Manager – Corporate Relationship
Dept of Corporate Services
The Bombay Stock Exchange Limited
Floor 25, P.J. Towers
Dalal Street, Mumbai 400 001

#### DEAR SIR / MADAM,

SUB: 38TH ANNUAL GENERAL MEETING- NEWSPAPER ADVERTISEMENT

RE: SCRIP CODE: 517494

Pursuant to Regulation 47(3) of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, as amended, please find enclosed herewith the Copy of Newspaper Advertisement published in Financial Express [English] dated 31<sup>st</sup> August, 2024 and Makkal Kural [Tamil] dated 31<sup>st</sup> August, 2024, intimating the members about the Annual General Meeting of the Company to be held on 23rd September, 2024.

A Copy of the said advertisement is also be made available on the Company's website at <a href="https://www.accel-india.com/investors.">https://www.accel-india.com/investors.</a>

Kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,
For **Accel Limited** 

S. V. RAO WHOLE-TIME DIRECTOR DIN: 06600739

Encl: As above

FINANCIAL EXPRESS

ACCEL

### **GOALPOST INDUSTRIES LIMITED**

CIN:L74110DL1982PLC013956 Regd Office: 324A, Illrd Floor, Aggarwal Plaza, Sector-14, Rohini, New Delhi-110085 | Tel.:+91-9810260127. Email:gulmoharlimited@gmail.com | Website:www.goalpostltd.in

#### NOTICE ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 42™ Annual General Meeting of the members of Goalpost Industries Limited ("the Company") will be held on Thursday, September 26, 2024 at 11: 00 A.M at 324A, III<sup>et</sup> Floor, Aggarwal Plaza, Sector-14, Rohini, New Delhi-110085 ("the Meeting").

The Notice convening the Meeting along with Annual Report has been sent to the members to their registered address electronically to those members who have registered their e- mail address with the Depositories/Company as on the cut-off date i:e Friday, August 23,2024. Notice and annual report is available on the website of the Company (www.goalpostltd.in).

The Company is providing to its members facility to exercise their right to vote on resolutions proposed to be passed at the Meeting by electronic means ("e-voting"). The communication relating to remote e-voting inter alia containing User ID and password, along with a copy of the Notice convening the Meeting, has been dispatched to the members. The format of communication for e-voting is available on the website of the Company: www.goalpostltd.in and on the website of NSDL

The remote e-voting facility shall commence on Monday, 23" September, 2024 from 9:00 A.M. and end on Wednesday 25" September ,2024 at 5:00 P.M. The remote evoting shall not be allowed beyond the aforesaid date and time.

A person, whose name appears in the Register of Members/ Beneficial Owners as on the cut-off date(Record date), i.e., Thursday 19th September, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting /voting at the Meeting.

Any person who becomes member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as of the cut-off date may obtain the User ID and password inter alia by sending a request at evoting@nsdl.co.in. The detailed procedure for obtaining User ID and password is also provided in the Notice of the Meeting which is available on Company's website and NSDL's website. If the members already registered with NSDL for e-voting, he can use his existing User ID and password for casting the vote through remote e-voting,

Member who have cast their vote(s) by remote a-voting may also attend the meeting but shall not be entitled to cast the vote(s) again.

#### RECORD DATE FOR AGM

NOTICE is also hereby given pursuant to applicable provision of the Companies Act, 2013 and applicable rules there under that the Company has fixed Thursday 19" September, 2024 as the "Record Date" for the purpose of determining the members eligible to vote at the AGM. For and on behalf of Board Goalpost Industries Limited

Kalika Mishra Date: 30.08.2024 Company Secretary Place: New Delhi

SHRIRAM FINANCE LIMITED

(Formerly known as SHRIRAM

TRANSPORT FINANCE

**COMPANY LIMITED)** 

**PUBLIC NOTICE** 

This is to inform our customers and

public at large that our

Visakhapatnam Branch located

at H No. 8-6-24/2, First Floor, Near

Masjid Junction, Main Road,

Chinnawaltair, Visakhapatnam,

Andhra Pradesh - 530017 will shift

to First Floor, Sitarama Nivas, Door

No.- 43-9-131/1, Plot No - 21,

Venkatraju Nagar, Dondaparthy,

Visakhapatnam, Andhra Pradesh -

530001 from 16<sup>th</sup> December, 2024.

The Customers are requested to

contact the new office premises for

**REGIONAL BUSINESS HEAD** 

SHRIRAM

SHRIRAM FINANCE LIMITED

(Formerly known as SHRIRAM

TRANSPORT FINANCE

**COMPANY LIMITED)** 

**PUBLIC NOTICE** 

This is to inform our customers and

public at large that our

Kalaghatagi Branch located at

Second Floor, Hubli Karwar Main

Road, Above Central Bank, near

Bammigatti Circle, Kalghatagi,

Dharwad, Karnataka - 581204 will

shift to First Floor, Kadabi Building

Hubli, Karwar Road, Near APMC,

Kalghatagi, Dharwad, Karnataka

581204 from 16th December, 2024.

The Customers are requested to

contact the new office premises for

their needs.

**GOVERNMENT OF TAMIL NADU** 

Sd/-

### (Prchies

The most special way to say you care

ARCHIES LIMITED Regd. Office: Plot No. 191F, Sector-4, IMT Manesar, Gurugram, Haryana-122050 CIN: L36999HR1990PLC041175,

Web: www.archiesonline.com & www.archiesinvestors.in Email: archies@archiesonline.com, Tel: +91 124 4966666

Notice of 34th Annual General Meeting Notice is hereby given that the 34th Annual General Meeting ("AGM") of Archies Limited (CIN L36999HR1990PLC041175) will be held on Tuesday, September 24, 2024 at 03:00 P.M. through VC/OAVM to transact the businesses, as set forth in the Notice

of the AGM which is to be sent by e-mail to all members of the Company. The members can join/attend the AGM through VC/OAVM only. In compliance with the MCA Circulars and SEBI Circular dated May 12, 2020, January 15, 2021 and May 13, 2022, the Notice of the AGM and Annual Report for the Financial Year 2023-24 to be sent to all the members whose email addresses are registered with the Company / Depositories. The Notice of AGM and Annual Report also to be made available on the website of the Company i.e. www.archiesinvestors.in and the

websites of the Stock exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National

Stock Exchange of India Limited at www.nseindia.com/respectively. In order to receive the Notice and Annual Report, members are requested to register/ update their email addresses with the Depositories in case share are held in demat and with the Registrar and Share Transfer Agent (RTA) of the Company i.e. Link Intime India Pvt. Ltd. (https://instavote.linkintime.co.in) in case shares are held in physical mode. For any query relating to registration of e-mail address, members may write at enotices@linkintime.co.in or cs@archiesonline.com.

Members holding shares in physical form or in dematerialized form, as on the cut-off date shall be entitled to avail the facility of remote e-voting/e-voting at AGM. The Company has engaged the services of Link Intime India Pvt. Ltd. (https:// instavote linkintime co.in) to provide e-voting facility. All members are informed that:

Members who have already casted their votes by remote e-voting prior to the AGM may attend the AGM but shall not be entitled to vote again;

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained with depositories as on cut-off date will be entitled to avail the facility of remote e-voting.

A person who becomes the member of the Company after dispatch of the notice of

the AGM and holding shares as on the cut-off date may obtain the user id and password by sending a request at enotices@linkintime.co.in. Members holding shares in physical form, who have not registered their email addresses. with the Company, can obtain the Notice of the AGM alongwith the Annual Report 2023-24 by sending scanned copy of request letter mentioning the folio no: and name

The Members are requested to update their complete bank account details with their Depositories in case shares are held in demat mode and in case of physical holding, with the Company's RTA or Company at cs@archiesonline.com along with the copy of the request letter mentioning the name of the member, folio number, bank account details, self-attested copy of PAN and cancelled cheque leaf

of the shareholder, self-attested copy of PAN and AADHAR by email to the Company

By order of the Board For Archies Limited (Anil Moolchandani) Chairman & Managing Director DIN: 00022693

CELLA SPACE LIMITED

SREE KAILAS,57/2993 /94. PALIAM ROAD, ERNAKULAM, KERALA - 682016 CIN-L93000KL1991PLC006207

NOTICE OF 33" ANNUAL GENERAL MEETING, RECORD DATE & E VOTING Notice is hereby given that

The 33" Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Friday, September 27, 2024 at 12.15 P.M through Video Conferencing ("VC") /Other Audio Visual Means ("OAVM") in compliance with General Circulars 09/2023 dated 25.09.2023 and other circulars issued by Ministry of Corporate Affairs and Circular SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 (collectively known as circulars) and all other applicable laws, to transact the business that will be set In line with the Circulars, the AGM Notice & Annual Report has been sent by email to

those members whose email addresses are registered with the Company/Depositories. The requirement of sending physical copies of AGM Notice & Annual Report has been dispensed with vide the above circulars. Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the

Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the details of e-voting (both remote e-voting & e-voting during AGM) are

The business to be transacted at the AGM may be by remote e voting or e-voting

Remote e-voting shall commence from September 24, 2024 (09:00 AM) and ends on

September 26, 2024 (05:00 PM). The remote e-voting shall be disabled after that. The cut-off date for e voting is September 20, 2024. A person, whose name is recorded in the Register of members or in the Register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, only shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at AGM.

Any person who acquires shares of the Company and become member of the Company after dispatch of the Notice & holding shares as on cut off date may obtain the USER ID & password by following the procedure as provided in the AGM Notice.

The members participating in the AGM through VC/OAVM facility & have not casted their vote on the Resolutions through remote e-voting shall be eligible to vote through e-voting system available during AGM.

The members who have casted their vote by remote e-voting prior to the AGM may also attend AGM but shall not be entitled to vote again through the e-voting system available during the AGM.

Ms. N Srividhya has been appointed as the Scrutiniser for the e-voting process

The detailed procedure for remote e-voting/e-voting at AGM & attending AGM through VC/OAVM is provided in the notice of AGM.

The AGM Notice is available in on the website of the Company i.e. www.sreekailas.com, on the website of CDSL, ie, www.evotingindia.com and on the BSE website, www.bseindia.com.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr.Rakesh Dalvi, Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatial Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 1800 21 09911.

> For Cella Space Limited Dhawal Mathur Company Secretary

> > **TAURUS**

Mutual Fund

Place: Chennai Date:09/08/2024

Place: Delhi

Date: 30.08.2024

### PROJECT DEVELOPMENT GRANT FUND (PDGF) INVITATION FOR PROPOSALS (IFP)

Consulting services

Ref: PDGF/GoTN/CMWSSB-DMA/ 2024 . Project Development Grant Fund (PDGF) intends to appoint a firm to provide the following consulting services as detailed in the table given below:

Description of Services	Estimated Value incl. GST in Rs.	EMD in Rs.	e-Tender Submission last date	e-Tender Opening date
onsulting Services for reparation of Detailed Feasibility eport and Bid Process fanagement for retrofitting all the ewly commissioned water supply chemes in added area through onversion of zoning system into MA concept by taking up one pilot rea (Mugalivakkam) as a model or CMWSS Board	1,50,00,000/-	1,50,000/-	30-09-2024 up to 11.00 hrs.	01-10-2024 at 11.00 hrs.

The assignment is open to all eligible firms. The Request for Proposals (RFP may be downloaded and used free of cost from the website viz https://tntenders.gov.in Proposals complete in all aspects must be submitted online through the Tamil Nadu e-tender website, as specified in the RFP.

A pre-proposal conference will be held on 13.09.2024 at 11.00 am in the office of TNUIFSL, to clarify queries, if any as stated in the RFP.

Any Clarifications, Minutes of Pre-proposal meeting, Extension of time and Addendum & Corrigendum issued will be uploaded only in the Tamil Nadu e-tender website. Other details are available in the RFP. Additional Chief Secretary / Chairman 8

Managing Director TNUIFSL DIPR/3382/TENDER/2024 Fund Manager of PDGF TAURUS ASSET MANAGEMENT COMPANY LIMITED CIN: U67190MH1993PLC073154

www.taurusmutualfund.com

Head Office & Regd Office : 3rd Floor, 301-304, Chandravillas Co-op Premises Society Ltd., AML Centre 2, 8 Mahal Industrial Estate, Off. Mahakali Caves Road, Andheri-East, Mumbai - 400 093 Tel: 022 - 6624 2700

Email: customercare@taurusmutualfund.com A copy of SAI, SIDs and KIMs of the schemes of Taurus Mutual Fund along with application form may be obtained from Fund's website.

NOTICE CUM ADDENDUM TO THE SCHEME INFORMATION DOCUMENT (SID) AND KEY INFORMATION MEMORANDUM (KIM) OF SCHEMES OF TAURUS MUTUAL FUND.

Changes in the Exit Load Structure:-Notice is hereby given that the Exit Load Structures of the following Scheme(s) stands revised w.e.f. September 02, 2024 ("Effective Date")

Scheme Name	Existing Exit Load	Revised Exit Load	
Taurus Banking & Financial Services Fund	0.50% if exited on or before	1% if exited on or before 365 days,	
Taurus Infrastructure Fund	7 days, NIL after 7 days	NIL after 365 days	
Taurus Nifty 50 Index Fund	3000 1000 100 100 100 100 100 100 100 10		

The redemptions/switches of Units will be considered on First-in-First-Out (FIFO) basis. The aforesaid changes will be applicable on a prospective basis i.e. in respect of subscriptions made in the Scheme(s) from the Effective Date. The Trustees and/or AMC reserve the right to change the load structure prospectively. This Addendum forms an integral part of the SID & KIM of aforesaid schemes of Taurus Mutual Fund,

All other contents of the SID & KIM of aforesaid schemes of Taurus Mutual Fund will remain unchanged.

For Taurus Asset Management Company Ltd.

(Investment Manager for Taurus Mutual Fund) Place: Mumbai

Date: August 30, 2024 Natice cum Addendum No. 11/2024-25 **Authorised Signatory** Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

### acceptance of advertising copy, it is not possible to verify

"IMPORTANT"

its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or advertising in its newspapers recommend that readers make necessary inquiries before sending any monies entering into any agreements with advertisers or otherwise acting on an

**REGIONAL BUSINESS HEAD** 



their needs.

SHRIRAM FINANCE LIMITED (Formerly known as SHRIRAM TRANSPORT FINANCE **COMPANY LIMITED)** 

### PUBLIC NOTICE

This is to inform our customers and public at large that our **Peravoor Branch** located at First Floor, Shahiba Complex, Opposite Registrar Office, Peravoor, Kannur, Kerala - 670673 will shift to First Floor, Nazim Complex, Opposite to Registrar Office, Peravoor, Kannur, Kerala - 670673 from 13th December, 2024.

The Customers are requested to contact the new office premises for their needs.

**REGIONAL BUSINESS HEAD** 



SHRIRAM FINANCE LIMITED (Formerly known as SHRIRAM TRANSPORT FINANCE COMPANY LIMITED)

# PUBLIC NOTICE

This is to inform our customers and public at large that our Vijayawada II Branch located at D.No: 40-26-24/2. Third and Fourth Floor. Jagirdar Mall 3, M.G. Road, Vijayawada, Andhra Pradesh -520010 will shift to 401, Fourth Floor, Bhaskar Plaza, H.No.27-23-252, Gopal Reddy Road, Governarpet, Vijayawada, Krishna, Andhra Pradesh - 520002 from 16th December, 2024.

The Customers are requested to contact the new office premises for their needs. REGIONAL BUSINESS HEAD



advertisement in

(Formerly known as SHRIRAM TRANSPORT FINANCE **COMPANY LIMITED)** 

#### PUBLIC NOTICE This is to inform our customers and

public at large that our Kayamkulam Branch located at Killiyileth Plaza, Near KSRTC Bus Stand, Kayamkulam, Kerala 690502 will shift to First Floor, Glas Tower, 36/1662 to 1664, Near Town Hall, Kayamkulam, Kayangulam, Alappuzha, Kerala - 690502 from 11<sup>th</sup> December, 2024.

The Customers are requested to contact the new office premises for their needs.

**REGIONAL BUSINESS HEAD** 



SHRIRAM FINANCE LIMITED (Formerly known as SHRIRAM TRANSPORT FINANCE COMPANY LIMITED)

### PUBLIC NOTICE

This is to inform our customers and public at large that our Hubli - II Branch located at 163/5D, Third Floor, Kalburgi Land Mark, Opposite Girls English Medium School, Deshpande Nagar, Hubli, Karnataka - 580029 will shift to First Floor, Shop No. 107, Survey No 4A.2, (Old No. 4A), Ward No. 3, Marvel Artija, Malikar Association, Hubli, Vidyanagar, Dharwad, Karnataka 580021 from 11th December, 2024. The Customers are requested to contact the new office premises for

their needs. **REGIONAL BUSINESS HEAD** 



# UNICOMMERCE ESOLUTIONS LIMITED

Corporate Identity Number: U74140DL2012PLC230932 Registered Office: Mezzanine Floor, A-83, Okhla Industrial Area, Ph-II, New Delhi 110 020, India

Corporate Office: Landmark House, Plot Number 65, 6th and 7th Floor, Sector 44, Gurgaon, 122 003, Haryana, India Tel: +91 9311749240; Website: www.unicommerce.com; E-mail: complianceofficer@unicommerce.com

### [Regulation 47 (1) (b) of the SEBI (LODR) Regulations, 2015] EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024

In Rs. millions except per share data

Particulars	Quarter ended June 30, 2024 (Audited)	Quarter ended June 30, 2023 (Un-audited)	Year ended March 31, 2024 (Audited)
Total Income	290.20	262.67	1,094.34
Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	47.38	35.94	174.79
Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	47.38	35.94	174.79
Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	35.12	26.79	131.17
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(0.29)	(0.25)	2.00
Equity Share Capital	58.90	0.23	58.89
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	666.13	553.20	628.59
Earnings Per Share (of Rs. 1/- each)-			
Basic :	0.35	0.27	1.30
Diluted :	0.31	0.24	1.16
	Total Income  Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)  Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)  Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)  Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]  Equity Share Capital  Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year  Earnings Per Share (of Rs. 1/- each)-  Basic:	Total Income 290.20 Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) 47.38 Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items) 47.38 Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items) 35.12 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] 58.90 Equity Share Capital 58.90 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year 666.13 Earnings Per Share (of Rs. 1/- each)- Basic: 0.35	ParticularsJune 30, 2024 (Audited)June 30, 2023 (Un-audited)Total Income290.20262.67Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)47.3835.94Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)47.3835.94Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)35.1226.79Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)](0.29)(0.25)Equity Share Capital58.900.23Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year666.13553.20Earnings Per Share (of Rs. 1/- each)-0.350.27

### Notes:

Date: August 30,2024

Place: Gurugram

- a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Results are available on the websites of the Stock Exchange(s) www.bseindia.com, www.nseindia.com and the Company i.e. www.Unicommerce.com.
- b) The above audited financial results for the guarter ended June 30, 2024 have been reviewed and audited by the Audit Committee in their meeting held on August 30, 2024 and approved by the Board of Directors of the Company in the meeting held on even date. These results are audited by the Statutory Auditors of the Company who have issued unmodified opinion on the Audited Financial Results for the quarter ended June 30, 2024.
- c) The Financial Results are prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and amendments issued thereafter prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognized accounting practices and policies as applicable.

For Unicommerce eSolutions Limited (Formerly known as Unicommerce eSolutions Private Limited)

Kapil Makhija

Managing Director & CEO (DIN: 07916109)

#### ESSAR POWER (JHARKHAND) LIMITED -IN LIQUIDATION U31101DL2005PLC211274

### E-AUCTION SALE NOTICE

#### Sale of Assets Liquidator of Essar Power (Jharkhand) Limited - In Liquidation

("Corporate Debtor") is proposing the sale of movable assets of the Corporate Debtor located at Syama Prasad Mookeriee Port. Kolkata (Erstwhile Kolkata Port Trust-"KoPT") through e-auction on a standalone basis. E-Auction on September 30, 2024 from 3 PM to 4 PM at web

portal of: www.eauctions.co.in. Call at +91 88285 76197 or email at epil.lq@gmail.com for

more information. Detailed Sale Notice is uploaded on the website: www.eauctions.co.in.

For Essar Power (Jharkhand) Limited - In Liquidation Huzefa Fakhri Sitabkhan, Liquidator IBBI/IPA-001/IP-P00031/2017-18/10115

Authorisation for Assignment valid till December 19, 2024

huzefa.sitabkhan@gmail.com, epjl.lq@gmail.com Date: August 31, 2024 Place: Mumbai

### **ACCEL LIMITED**

CIN: L30007TN1986PLC100219 Regd. & Corp Office: IIIrd Floor, SFI Complex, 178, ValluvarKottam High Road,

Nungambakkam, Chennai - 600 034. Phone: 044-28222262, Email: companysecretary@accel-India.com

NOTICE OF 38TH ANNUAL GENERAL MEETING

### Website: https://www.accel-india.com

Notice is hereby given that the 38th Annual General Meeting ("AGM") of the Members of Accel Limited ("the Company") will be held on Monday, 23rd September, 2024 at 03.00 P.M. (IST) through Video Conference (VC) / Other Audio-Visual Means ("OAVM") to transact he business, as set out on the Notice of the AGM.

In compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 read with Circular No. 20/2020 dated May 5, 2020 read together with Circular No. 02/2021 dated January 13, 2021 and Circular No. 2/2022 dated May 5, 2022 (collectively referred to as 'MCA Circulars') issued by Ministry of Corporate Affairs [MCA] and circular dated May 12, 2020, January 15, 2021 and May 13, 2022 issued by SEBI in this regard. The attendance of members attending the AGM through VC/ OAVM shall be reckoned for the purpose of

n compliance with the relevant circulars, the Notice of the AGM and Annual Report 2023-2024 has been sent on 30th August, 2024 to the members whose E-mail addresses are egistered with the Company/Depository Participant(s). The aforesaid documents are also available on the website of the Company i.e. www.accel-india.com and the websites of the stock exchanges where the shares of the Company are listed i.e., www.bseindia.com as well as on the website of National Securities Depository Limited i.e., www.evoting.nsdl.com. The voting right of shareholders shall be in proportion to their share in the paid-up equity

thare capital of the Company as on the cut-off date, being 16th September, 2024. The remote e-voting period begins on 20th September, 2024, at 09:00 A.M. and ends on 22<sup>rd</sup> September, 2024 at 05:00 P.M. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. The Members, whose names appear in the Register of Members Beneficial Owners as on the record date (cut-off date) i.e., 16th September, 2024, may cast heir vote electronically. Any person who becomes a member of the Company after the cut-off

date i.e., 16th September 2024 may obtain the User ID and password by either sending an

e-mail request to e-voting@nsdl.co.in or call at 022 - 4886 7000.

As per Regulation 42 of the LODR, the Transfer Books of the Company Shall remain Closed from Tuesday, 17th September, 2024 to Monday, 23rd September, 2024 (both days inclusive) for the purpose of 38th AGM including for ascertaining the shareholders eligible for receiving

The facility for voting through electronic voting system is also made available at the AGM and the members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting. nformation and instructions relating to e-voting have been sent to the members through email. The same login credentials may be used for attending the AGM through VC/OAVM. Detailed process and manner of Remote e-voting and e-voting at the AGM by the members holding shares in dematerialised mode, physical mode and for members who have not egistered their email address is provided in the Notes to the AGM Notice.

https://www.evoting.nsdl.com/ or call call at 022 - 4886 7000 or send a request to Ms. Pallavi Mhatre at https://www.evoting.nsdl.com/. The Board of Directors at its meeting held on 10th August, 2024 appointed Mr. Soy Joseph, Practicing Company Secretary, Chennal as Scrutinizer for conducting the e-voting process in

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for

Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of

a fair and transparent manner, By the Order of the Board For Accel Limited,

S. V. RAO Date: 30-08-2024 DIN: 06600739





### Housing and Urban Development Corporation Ltd.

Regd Office: HUDCO Bhawan, India Habitat Centre, Lodhi Road, New Delhi-110003, Phone: 011-24646899 Email: cswhudco@hudco.org, Website: www.hudco.org.in Notice 54" ANNUAL GENERAL MEETING

#### NOTICE is hereby given that 54" Annual General Meeting (AGM) of the members of the Company is scheduled to be held on Wednesday, 25th

September, 2024 at 11:30 a.m. (IST) through Video Conferencing (VC)/Other Audio-Visual Means (OAVM) to transact the business as set out The Ministry of Corporate Affairs (MCA) vide circular dated 25" September 2023 read with Circular dated 5" May 2020 and Circular dated 7" October,

2023 of Securities and Exchange Board of India (SEBI) allowed Companies to convene their Annual General Meeting (AGM) through Video Conferencing (VC) or Other Audio-Visual Means (OAVM) without the physical presence of members at common venue and also dispensed with sending of physical copies of Annual Report to shareholders. The Notice of 54" AGM and Annual Report of the Company for the Financial

Year 2023-24 is being sent through electronic mode to the members whose email address are registered with the Depositories/Registrar & Transfer Agent, in compliance of the SEBI circulars. Further, notice of AGM and Annual Report are also available on the website(s) of the Company at www.hudco.org.in, of Stock Exchange(s) i.e., National Stock Exchange of India Limited at www.nseindia.com and BSE Limited at www.bseindia.com and of NSDL at www.evoting.nsdl.com.

Manner of registering/updating e-mail address/bank account a. Members holding shares in dematerialized form, who have not

- registered/updated their e-mail address so far, are requested to register/update the same with their Depository Participant(s) where they maintain their demat accounts.
- Members holding shares in physical mode, who have not registered/ updated their e-mail address so far, are requested to register/update the same by submitting duly filled and signed Form ISR-1 (available on the website of the Company) along with requisite supporting documents to RTA of the Company, i.e., Alankit Assignments Limited, Alankit House, 4E/2, Jhandewalan Extension, New Delhi- 110055

## Manner of casting vote(s) through e-voting

Members can cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through e-voting system provided by National Securities Depository Limited (NSDL). The manner of e-voting, both remote e-voting and voting on the date of AGM, by the members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address has been provided in the Notice of AGM.

### Members are requested to carefully read the instructions for joining the AGM

Joining the AGM through VC/OAVM

are held in dematerialized form.

given in the Notice of the AGM.

### Manner for registering mandate for receiving Dividend

Members are requested to register/update: a. their complete bank details with their Depository Participant(s), if shares

 b. furnish PAN, KYC (contact details, bank details and specimen signature), and nomination details, with RTA of the Company i.e., Alankit Assignments Limited, in duly filled and signed Form ISR-1 (available on the website of the Company) along with requisite supporting documents, if shares held in physical form

Members may further note that, pursuant to SEBI Circular dated March 16, 2023 read with Circular dated May 7, 2024, it is mandatory for the shareholders holding securities in physical form to, inter alia, furnish PAN, KYC, and nomination details. Any payments including dividend in respect of such folios shall only be made electronically with effect from April 1, 2024 upon registering the required details

By order of the Board of Directors

CHENNAI/KOCHI

Vikas Goyal Company Secretary

Date: 30.08.2024 Place: New Delhi

ரூ.822.70 கோடி மதிப்பீட்டில்

# சென்னை பிராட்வே – குறளகம் அருகே ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்

தமிழக அரசு நிர்வாக அனுமதி ஆணை வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, போக்குவரத்து இணைப்புகளுடன் ஒருங்கிணைத்த வசதிகளை கொண்ட பல்நோக்கு போக்குவரத்து ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் ரு.822.70 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியீடப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960ஆம் தொடங்கப்பட்டு 1964ஆம் மக்கள் பயன்பாட்டிற்கு பிராட்வே பேருந்து வந்தது. நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறை கடைகள் அமைந்தன.

சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் மக்கள் அமைந்துள்ளதாலும், பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் 2002ஆம் பேருந்துகள் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் பேருந்துகளுக்கான மாநகரப் மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படு<u>த்</u>த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

மாநகராட்சிக்கு உரிய வருவாய் இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பிராட்வே பல்நோக்கு பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பதற்கு பேருந்து நிலையம் கோடி ரூ.280.85 மதிப்பீட்டில் கொள்கை ரீதியிலான நிர்வாக நகரா**ட்**சி அனுமதியை வழங்கி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நிலை) அரசாணை எண்.133, நாள் 14.09.2023இல் அரசு

முதலீட்டாளர்களுக்கு அளித்த பரிசு: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஆக. 31– அமெரிக்கா வில் முதலீட்டாளர்களுக்கு பரிசளித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

இது குறித்து அவர் சமூக வலை தளப்பதிவில் கூறியிருப்பதாவது**:**–

நமது உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு'இன் 'தடம்' எனும் முக்கிய முன்னெடுப்பை செய்தபோது, அறிமுகம் அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் "தடம் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்' எனும் பெட்டியினை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன். மரபை நவீனத்துடன் இணைப்பதன்

வழியாக, நமது திறன்மிகு கைவினைக் கலைஞர்களுக்கு இயங்குதளத்தையும்வாய்ப்புகளையும் நமது பண்பாட்டு பாதுகாக்கப்படுவதையும் \_\_\_\_, வளர்ச்சிபெறுவதையும்

நமது பண்பாட்டுப் பெருமையைக் கொண்டாவோம்; முன்னேற்றுவோம்!

பெயர் மாற்றம்

ANWARDEEN MAHABOOB

SUBUHANI, தந்தை பெயர்

Anwardeen, பிறந்த தேதி 24.08.1970, நெ. 19/9 தரைதளம் ஜி.என். தெரு, மயிலாப்பூர் சென்னை – 600 004. என்ற

முகவரியில் வசிக்கும் நான் இனி MOHAMED ANWAR

DEEN MAHABOOB SUBUHAN

ANWARDEEN MAHABOOB

பெயர் மாற்றம்

ஜீனத்துல் அலிமா, கணவர் பெய

|வெடிருபுத்து எ. பாற்ற இறை |22.02.1952, எண்.11/6, மெஜெஸ்டில்

பிளாட்ஸ், B2 இரண்டாவ<sub>த்</sub>

அட்சாக நகா, பெசன்னை - 600 083. என்ற முகவரியில் பசிக்கும் நான் இனி **S. அலிமா** 

பெயர் மாற்றம்

Old Given Name: SMITA PADMAN Old Sur name: PRASANT SURENDRAN, கணவர் பெயர் Prasant Surendran, பிறந்த தேதி: 17.05.1974, C9, ஜெமின்ஸ் ஸ்வர்ணகமல், நெ.69, NSK சாலை

குழுக்கு கொடு ரோடு, சாலிகிராமம், சென்னை – 600093. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given name: SMITA New Sur name: PADMAN

21–வது

என்று அழைக்கப்படுகிறேன்.

பிறந்த தேதி


சென்னை

ஜீனத்துல் அலிமா

ான்று அழைக்கப்படுகிறேன்.

ஷெருபுத்தின்,

அசோக் நகர்,



ஆணையிட்டது. இப்புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வரும் வசதியுடன் இவ்வளாகம் கட்டப்பட வேண்டும் என்பதால் இவ்வொருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) கட்டி, பராமரித்து சென்னை மாநகராட்சிக்கு உரிய வருவாயை வழங்கும் வகையில் அரசு ஆணையிட்டது.

பிராட்வே பேருந்து நிலையம் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம், பகுதிகளுக்கு போன்ற இயக்கப்படும் புறநகர் இரயில்களில் மெட்ரோ பயணிப்பதற்கும், இரயிலில் எளிதில் பயணிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ள கோட்டை இரயில் நிலையம் மற்றும் குறளகம் ஆகியன அருகருகே அமைந்துள்ள நிலையில், இந்த வசதிகளின் பயன்கள் அனைத்தையும் சீரான எளிதான வகையில் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகத்தை உருவாக்குவதென அரசு (முடிவு செய்துள்ளது.

தொடர்ச்சியாக, இதன் போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் மேலும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில்வாரியத்திற்கு மேலும் பயனுள்ளதாக அமையும் வகையிலும், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் தொழில் வாரியத்திற்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய நிலையமும், வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது.

பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்த நிலையம்

பெருநகர இதனடிப்படையில், மா<u>ந</u>கராட்சி சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையம் அமைக்க பேருந்து ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை வழங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இத்திட்டச் செயலாக்கம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள், 'சென்னை மெட்ரோ அசட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்' (CMAML) என்ற ஒரு புதிய சிறப்பு நோக்கு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு, பேருந்து நிலைய திட்டப் பகுதிக்கு பற்றாக்குறை நிதியாக ரூ. 200.84 கோடி வழங்கும். நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.115.03 பெயர் மாற்றம்

கோடியை, பத்தாண்டுகளுக்கு பின்னர் திருப்பி செலுத்த தொடங்கத்தக்க வகையிலான சலுகைக் கடனாக, சென்னை பெருநகர வளர்ச்சி முகமை பெருநகர வழங்கும். மேலும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.506.83 கோடியை, காலம் சார்ந்த கடனாக தமிழ்நாடு நகர்ப்புர நிதி உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வழங்கும்.

இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம், 2 அடுக்கு பேஸ்மெண்ட் அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் அடுக்குகளை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1,100 ஆகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையமானது, பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எளிதான, சீரான அணுகும் வசதி பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்நுழையும் வசதிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸிக்கான ஒருங்கிணைந்த வசதி, சுமார் 470 கார், 800 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, மின்சார மின்னேற்றம் பேருந்துகளுக்கான செய்யும் வசதி, CMRL நுழைவாயில் இணைப்பு, கோட்டை இரயில் நிலையத்துடன் இணைப்பு (ஸ்கைவாக்), NSC போஸ் சாலையை கடப்பதற்கான இணைப்பு, குடிநீர் மற்றும் நவீன கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலைய வசதியானது, பொதுமக்களுக்கு பயனளிக்கும் பெருமளவில் மேலும் வகையில், எளிதான, சீரான, நவீன, வசதியை வழங்கும். சென்னை மாநகரின் உட்கட்டமைப்ப மேம்பாட்டிற்கான அரசின் பல்வேறு தொலைநோக்கு கிட்டங்களில் இத்திட்டமானது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும்.

அறிக்கையில் இவ்வாறு அந்த கூறப்பட்டுள்ளது.

#### ரேஷனில் ஆகஸ்ட் மாத துவரம் பருப்பு, பாமாயில் **5ம் தேதி வரை பெறலாம்**

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் செப்டம்பர் மாதம் 5ம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம்

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

SUDHARSAN, 05.12.2023, ப.நெ.20, பு.நெ.45, டெய்லாஸ் ரோடு, கீழ்பாக்கம், ான்று அழைக்கப்படுகிறேன்.

ALEENA SUMAN

பெயர் மாற்றம் Gomathy Veera Raghavan கணவர் பெயர்: Rayappan, பிறந்த தேதி: 17.09.1962, நெ.8/4 Professor Colony, அனந்தபுரம், கிழக்கு தாம்பரம், சென்னை – 600 059. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி GOMATHI RAYAPPAN ான்று அழைக்கப்படுகிறேன். Gomathy Veera Raghavan

MOHAMED SALEEM

என்ற முகவரியில்

MOHAMED SALEEM

ALEENA SUMAN, கணவர் பெயர்: Peerva Usama Tameem, பிறந்த

தேதி: 21.10.1997, நெ.11/122, மூலக்கடை மதா தெரு, நீல்பீல்டு, வாலரியம்பாடி—635 751, திருப்பத்தூர்

MANDIA ALEENA SUMAN

என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

SILAMBARASAN MADHIYAZHAGAN, கந்தை பெயர்: பிறந்த தேதி: 30/06/1989. தெ. 14. ஜெயமுத்துமாரியம்மன் கோவில் ுஜயமுத்துமாரியம்மன் கோவில் தெரு, சின்ன முதலியார் சாவடி, விமுப்புரம் (மாவட்டம்), தமிழ்நாடு – 605104. என்ற முகவரியில் வசிக்கும் நான் SILAMBARASAN MATHIYAZHAGAN

SILAMBARASAN

என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name: SMITA PADMAN Old Sur name: PRASANT SURENDRAN

### பெயர் மாற்றம்

DHANVITHA, தந்தைபெயர்:S.PRASHANTHVEL SUDHARSAN, பிறந்த தேதி: சென்னை —600 010. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி DHANVITHA PRASHANTH

பெயர் மாற்றம் MOHAMED SALEEM TASNEEM KOUSAR, கண்வர் பெயர்: Mohamed Saleem, பிறந்த தேதி: 07.04.1968. நெ.11/122, மூலக்கடை மதர் தெரு. நீல்18ல்டு. வாணியம்பாடி – 635 751. திருப்பத்தூர் மாவட்டம், என்ற முகவிரியில் வசிக்கும் கான் வசிக்கும் நான் இனி KANIYAMBADI TASNEEM

> MOHAMED SALEEM TASNEEM KOUSAR

NAME CHANGE I, MATHAI GEORGE holder of Indian Passport No:

V7740400 issued at DUBAI on 31.05.2021 and Permanent Resident of 18 KAUIRI NAGAR THIRUVOTTIYUR CHENNAI PIN -600019 TAMIL NADU INDIA and presently residing at DUBAI UAE do hereby Change mv name from MATHAI my name from MATHA GEORGE to GEORGE (Given name) MATHAI (Surname with immediate effect

#### பெயர் மாற்றம்

S.SOFIA JAYAKUMAR தந்தை பெயர்: NATESAN SUGUNA RAO, பிறந்த தேதி: 06.01.1984, நெ. 6/11, ப்ளாட் நெ. C104, FANTASTIC BY ട്ടെ C104, FAI URBANTREE, பாப்பா REE, நூம்பல், சென்னை – 600 095. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி S.SOFIA என்று --அழைக்கப்படுகிறேன்.

S.SOFIA JAYAKUMAR

பெயர் மாற்றம் AEJAZ AHMED PEERVA,

தந்தை பெயா: Peerva Mohamed Ismail, பிறந்த தேதி: 09.12.1958, நெ.672, செங்கன் திப்பு தெரு, முஸ்லிம்பூர், வாணியம்பாடி —635 751, திருப்பத்தூர் மாவட்டம், என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி PEERVA AEJAZ BASHA என்று அழைக்கப்படுகிறேன். AEJAZ AHMED PEERVA

SAYEEDA BANO OLEKAR கணவர் பெயர்: Irfan Ahmed Tirupattur, பிறந்த தேதி: 07.04.1984, 62, 1வது தெரு, கரீமாபாத். முஸ்லிம் பூர், திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு.

### பெயர் மாற்றம்

என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SAYEEDA BANU OLEKAR

என்று அழைக்கப்படுகிறேன். SAYEEDA BANO OLEKAR

## ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி கோடிஸ்வரர்களை உயர்த்தும் மோடி ஆட்சி

புள்ளிவிவரங்களுடன் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 31– மேலும் ஏழைகளை ஏழைக்ளாக்கும் மோடி ஆட்சி, கோடீஸ்வரர்களை மட்டுமே பெரும் செல்வந்தர்களாக மாற்றி வருகிறது புள்ளி விவரங்களுடன் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

தொடர்பாக, தமிழ்நாடு கமிட்டி கலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட

மக்களுக்கு சமூகநீதி வழங்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்<u>த்து</u> வேண்டுமென்று நட**த்**த மக்களவை எதிர்கட்சித் கலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அதை நிறைவேற்றி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு உரிய மக்களுக்கு வழங்கி, சமூகநீதி பெறுகிற வாய்ப்பை அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

்பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை, . பயன்பெறுவதற்கு ബിധ மக்கள் பதிலாக பிரதமர் Сили குவியல் அலுவலகத்தில் அதிகார விரோத ஏற்பட்டு ஜனநாயக செயல்கள் தொடர்ந்து நடைபெற்று ஜனநாயகத்தில் வருகின்றன. ஒ(ர சர்வாதிகாரி போல பிரதமர் மோடி செயல்பட்டதற்கு கடிவாளம்

#### கஞ்சா வேட்டை: 30 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு, ஆக. 31– பொத்தேரியில் போலீசார் நடத்திய வேட்டையில் கஞ்சா கல்லூரி மாணர்வகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் உள்ள கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் தங்கியுள்ள பெண்கள் மற்றும் உள்ளிட்ட விடுதிகளில், கஞ்சா போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்பட்ட 500க்கும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை ഖஸ്து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயர் மாற்றம் Old Given name: AADITIYA. Old me: MANIVANNAN, பிறந்த கேதி: 06.09.2012, பிளாட் நெ.1000 30வது குறுக்கு தெரு, சாய் கணேல் ஈகா. பள்ளிக்காணை சென்னை சென்ன ADITHYA MANIVANNAN

> MANIVANNAN PACHIAPPAN பெயர் மாற்றம்

Old Sur name:...., Old Given Name: SHARDA, கணவர் பெயர் ASHOK KUMAR GUPTA, தேதி 01/05/1962, தெ.37, ஹனுமந்தாயல் கோமில் தெரு, எடப்பாளையம் சென்னை — 600003. முகவரியில் வசிக்கும் நான் இன் New SurName : GUPTHA New Given Name : SHARDA என்று ழைக்கப் படுகிறேன்.

Old Sur name:...., Old Given Name: SHARDA

#### பெயர் மாற்றம் நான், RAZIA BEGAM த/பெ. ABDUI

SAMAD, தா/பெ. HAMEETHA BEGAM, பிறந்ததேதி: 15/04/1970 நெ 6/4 கந்தசாமி லே அவுட் குறுக்குத்தெரு. கிகுப்புரம் தமிழ்நாடு — 605602 என்ற முகவசியில் வசிக்கும் நான் இனி RASHIYA BEGUM, த/பெ. ABDUL SAMATHU, தா/பெ. AMEEDA BEGUM, Date of Birth: 29/11/1969 என்ற <sub>அ</sub>ழைக்கப்படுகின்றேன்.

#### பெயர் மாற்றம்

MOHAMED ALI RAZAK தந்தை பெயர்: Ali, பிறக்க சே.வ Moahmed Ali, பிறந்த தேதி: 23.05.1967 நெ.2/185, பல்லக்கச்சேரி ரோடு . பிரித்திவிமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் — 606206. வசிக்கும் முகவரியில் HAJANAJMUDEEN ன்று அழைக்கப்படுகிறேன் MOHAMED ALI RAZAK

பெயர் மாற்றம்

GOVINDARAJAN, தந்தை பெயர்: Ramadoss, தேதி: 01.01.1971, ப.நெ.54 பு.நெ.23, கங்கையம்மன் கோவில் தெரு, ஸ்ரீ தேவி கார்டன் வளசரவாக்கம், சென்னை 600 087. என்ற முகவரியில் இனி GOVINDARAJ அழைக்கப்படுகிறேன். GOVINDARAJAN

**ENROLLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and within three months there after. I, HEMALATHA.S, D/o.SEKAR, Aged 25 years permanently residing at No. 220/244, Main Road Vikravandi, Vikravandi Post, Vikravandi Taluka, Vilkunuran District Tamil LATHA PRAKASH, LATHA PRAKASH, கணவர் பெயர் Calyampoondi Prakash Latha, பிறந்த தேதி: 26.12.1963, Vikravandi Post, Vikravandi Taluka, Villupuram District, Tamil Nadu - 605752. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, பிளாட் நெ. 264, அம்பத்தூர் கூட்டுறவ நகர், அயப்பாக்கம், சென்னை நகர், அயப்பாக்கம், சென்னை – 600 077. என்ற முகவரியில் வசிக்கும் நான் இன |CALYAMPOONDI PRAKASH அழைக்கப்படுகிறேன்.

bar council building,high court campus, chennai-600104.
Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

HEMALATHA.S

போடுகிற வகையில் எண்ணிக்கையில் 60 சதவிகிதம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 40 சதவிகிதம் இந்தியா கூட்டணிக்கும் மக்கள் வாக்களித்து ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. பணக்காரர்களின் ஆட்சியில் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாமஸ் பிக்கெட்டி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி ມາໃລ່ນ ஆட்சியில் ஆழ்த்தியது. பிரிட்டிஷ் இருந்ததை காட்டிலும் சம்மின்மை அதிகம் உடையதாக பிரதமர் மோடி ஆட்சி செயல்படுகிறது. இந்தியாவில் உயர்நிலையில் உள்ள 1 சதவிகித நபர்கள் 70 சதவிகித சொத்துகளை குவித்து வருவதாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை வெளியிட்டது.

அதேநேரத்தில் ஏழை, மக்களுக்காக அன்னை சோனியா காந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியம் 80 கோடி மக்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளில் இடத்தில் உள்ள **ஐந்**தாவது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாடாக மாற்றி மூன்றாவது நிலைக்கு கொண்டு வருவேன் என்று கூறிவருபவர் நரேந்திர மோடி.

ஆனால், உலக பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111 வது இடத்தில் இருக்கிறது. வறுமையிலிருந்து கோடி மக்களை விரட்டியதாக கூறிய மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட

வேறு சான்று தேவையில்லை. கடந்த ஜூலை 2024 ஹருன்

நிறுவனம் வெளியிட்ட இந்தியா அறிக்கையின்படி இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் கௌதம் அதானி, தற்போது நம்பர் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட அதானியின் சொத்து மதிப்பு 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும்

31-8-2024

ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் நடப்பாண்டில<u>்</u> இருந்தனர். 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் ஆட்சி யாருக்காக மூலம் மோடி நடக்கிறது ? அதானி, உள்ளிட்ட கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கி அதன்மூலம் பத்திர தேர்தல் நன்கொடைய<u>ை</u> குவித்து தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் பிரதமர் மோடி.

Сили நடப்பக கோடீஸ்வரர்களுக்கான ஏழை, எளிய தவிர, நாட்டிலுள்ள இல்லை மக்களுக்கானதாக கோடீஸ்வரர்களின் என்பதையே குவிப்பு சொத்து உறுதிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.

### கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்...

(3–ம் பக்கத் தொடர்ச்சி) மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை லிங்கேடின் செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

இந்நிகழ்வின்போது, தொழில், ஊக்குவிப்பு முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர். தொழில், பி.ராஜா, முதலீட்டு

பெயர் மாற்றம்

(எண், A118/13033/0169) இதன்

என்னவென்றால் "Singh Tushar

ARUN'' என்று திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within

SIVANANDHINI.E, D/o.Elumala

Aged 26 years, D.O.B: 24.05.1998, Permanently Residing at No.3/41, Thulukkanathamman Koil Theru, Periyar Nagar, Illalur,

Kancheepuram, Tamil Nadu -603110. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of

Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10

ENROLMENT NOTICE

After ten days of the publication

of this notice and within three months thereafter I,

TAMILSELVAN.T, S/o.Thirumalai

Aged 23 years, Permanently Residing at: Othavadai Street, Main Road, Nattapettai, Ayyampettai, Kancheepuram, Tamil Nadu-631601. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puduchery. Bar

Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

பெயர் மாற்றம்

DILLIAMIRTHALINGAM, தந்தை

பெயர்: AMOURDALINGAME

நெ.28, 5வது தெரு, புது நகர்

– 605010. என்ற முகவரியில்

வசிக்கும் நான் இனி DILLI

DILLI AMIRTHALINGAM

LATHA PRAKASH

பெயர் மாற்றம்

பிறந்த தேதி:

ரெட்டியார்பாளையம்,

AMOURDALINGAME

அழைக்கப்படுகிறேன்.

TAMILSELVAN.T

01/12/1961

SIVANANDHINI.E

three months thereafter

Arun" மற்றும் "Tushar Singh ஆகியோர் ஒரே நபர் தான்

சான்றிதழில்

<sub>ந</sub>பா தான். பாஸ்டோர்ட்

அனைத்து

"Tushar Singh

குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணங்களிலும் எனது "SINGH TUSHAR

வாரிய

நான்

விண்ணப்பம் உட்பட

எனது

இனிமேல்

ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#### ஆசியாவின் முதன்மை மாநிலமாக்குவோம்

முதலமைச்சர் ஸ்டாலின் வலைதளப் பதிவில் கூறியிருப்ப ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

எனது கட்சிக்காரர் திரு. ஹீமாயூன், த/பெ. ஜெ.மு. நசிருதீன் சாஹிப் @ நசுருதீ தோஷி ரிஜென்சி பிளாட் 3, 2 வ பிளாக், 2வ சென்னை-600010, என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவருக்கு ிசாந்தமான வீடு கதவு எண்.39/15, (அப்போதைய கதவு எண்.29), நாயர் அய்யா பிள்ளை தெரு, ராயப்பேட்டை, சென்னை 600014-யில் சுமார் 2156 சதுரடியில், O.S.No.923, R.S.No 1305, திருவல்லிக்கேணி கிராமம், மயிலாப்பூர் தாலுகா, சென்னை சென்டரல் பதிவ மாவட்டத்திற்க்குள் அமைந்துள்ளது. மேற்சொன்ன வீடும், நிலமும் 23.07.1959 அன்று சுத்தகிரைய ஆவண எண்.700/1959, தொகுதி எண்.767, பக்கங்கள் 385-388 மூலம் என் கட்சிக்காரரின் தகப்பனார் திரு. ஜெ.மு. நசிருதீன் சாஹிப் கிடைக்கப் பெற்று அவரின் காலத்திற்க்கு பிறகு அவரின் ஒரே வாரிசான எனது கட்சிக்காரருக்கு கிடைக்கபெற்றது மேற்சொள்ள அசல் கிரைய ஆவணம் காணாமல் போய்விட்டது, மேற்படி அச ஆவணத்தின் சொத்தானது எனது கட்சிக்காரரை தவிர வேறுயாருக்கும் உரிரை

அசல் ஆவணத்தை யாரேனும் கண்டெடுத்தால் எனது கட்சிக்காராிடமோ கட்சிக்காரரின் ஆவணத்தை யாரேனும் கண்டெடுத்துசொத்தில் ஏற்படுத்தினால் அது எனது கட்சிக்காரரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மு.இ. ஜாவித் அக்பர், வழக்கறிஞர்

ஷிவாலயாபில்டிங் "ஏ" பிளாக், மூன்றாம் தளம், என்.304, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை-600008. **Cell: 98416 20155.** 

#### **ACCEL LIMITED**

CIN: L30007TN1986PLC100219 Regd. & Corp Office: Illrd Floor, SFI Complex, 178, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai-600 034. Phone: 044-28222262, Email: companysecretary@accel-India.com Website: www.accel-india.com

38வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு

வருடாந்திர பொதுக் கூட்ட அறினிப்பில் கண்டுள்ள வாத்தகத்தை பரிவாத்தனை செய்ய, நிறுவனத்தின் 38வது வருடாந்திர பொதுக்கூட்டம், திங்கட்கிழமை, 23 செப்டம்பர், 2024 அன்று மாலை 3.00 மணிக்கு காணெளி காட்சி (VC) மற்றும் இதர அங்கீளிக்கப்பட்ட ஒலி / காட்சி சாந்த வழிமுறைகள் (OAVM) வசதி மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் [எம்சிஏ] வெளியீட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட கற்றறிக்கை எண். 17/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட கற்றறிக்கை எண். 17/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட கற்றறிக்கை எண். 17/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட கற்றறிக்கை எண். 10/2020 முற்றும் அமைச்சும் 13, 2021 கேதியிட்ட கற்றறிக்கை எண். 10/2020 முற்றும் காட்சியில் டக்கும் 20/2020 முறையும் அறைக்குக தன்றும் இதும் இதுக்கும் படிக்கியில் பக்குமில் அறிக்கை தன்றிக்கை கண்டிரிவருக்குகள் சுறுறுமைகை எண. 14/20/20, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 17/2020, மே 5 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் ஓனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2021 மற்றும் மே 5, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 2/2022 (ஒட்டுமெரத்தமாக 'எம்சிஏ சுற்றறிக்கைகள்' என சூற்ப்பிடப்படுகிறது) மற்றும் இது தொடர்பாக செபி வெளியிட்ட மே 12 2020 ஓனவரி 15, 2021 மற்றும் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கைக்கு இனங்க வருடாந்திர பெரதுக் கூட்டம் நடைபெறுகிறது. VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் வருகை குறைந்தபட்சத்தை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படும்.

கணக்கிடப்படும், தொடர்புடைய சுற்றிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்று ம் 2023 —2024 வருடாந்தி அறிக்கை ஆகியவை ஆகஸ்ட் 30,2024 அன்று நிறுவனம் மற்றும் பொசிட்டி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. மேற்கூறிய ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதனத்தில் அதாவது www.acosi—india.com மற்றும் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தை www.accee—naie.com மற்றும் நிறுவனத்தின் பங்குகள் பட்டியடுப்பட்டுள்ள பங்குச் சந்தை இணையதளங்கள், அதாவது www.bseindia.com மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் இணையதளத்தில் அதாவது www.woting.nsdi.comல் உள்ளது. பங்குதாரர்களின் வாக்களிக்கும் உரிமையானது. கட் ஆப் தேதியான செப்டம்பர் 18, 2024 அன்று நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் அவர்களின் பங்கின் விகிதத்தில் இருக்கும்.

ஐருக்கும். தொலைதூர மின்வாக்களிப்பு காலம் செப்டம்பர் 20, 2024 அன்று காலை 09:00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22, 2024 அன்று மாலை 05:00 மணிக்கு முடிவடைகிறது. அதன் பின்வா தொலைதூர மின்வாக்களிப்பு தொகுதி NSDLஆல் முடக்கப்படும். பதிவத் தேதி (கட்ஆப் தேதி) அதாவது செப்டம்பர் 16, 2024 அன்று, உறுப்பினர்கள் / நன்மை பயக்கும் உரிமையாளர்களின் அதாவது செப்டம்பர் 16, 2024 அன்று. உறுப்பினர்கள் / நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பற்கிவட்டில் உள்ள உறுப்பினர்கள், மின்னனு முறையில் வாக்களிக்கலாம். கட்ஆப் தேதிக்கு பிறகு, அதாவது செப்டம்பர் 16, 2024க்குப் பிறகு நிறுவனத்தில் உறுப்பினராகி வகும் விருக, அரவது செப்டம்பர் 16, 2024க்குப் பிறகு நிறுவனத்தில் உறுப்பினராகி வகும் வகும், சvoing@nosdiou ் என்ற மின்னஞ்சல் (நகவிக்கு மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்புவதன் மூலமோ அல்லது 022—4886 7000ஐ அழைப்பதன் மூலமோ பயனர் ஐடி மற்றும் கடவுச்செல்லைப் பெறலாம். எல்றகு ஆர் விதிகள் 42–ன்படி, 38வது வகுடாந்திர பொதுக்கட்டம் மற்றும் ஈவுத் தொகை பெறும் தகுதியுள்ள பங்குதார்களை உறுதி செய்யும் நோக்கத்திற்காக நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடு செவ்வாய்கிழமை, செப்டம்பர் 17, 2024 முதல் திங்கட்கிழமை செப்டம்பர் 23, 2024 வரை (இரண்டு நாய்களுல் உட்பபட) மூடப்பட்டிருக்கும். பின்னைய் தாக்கபில் அக்கியம் வக்கப்படும் வக்கவில் வக்கியம் வக்கட்கியம் வக்கபாக்கிர

டிறுப்பினாகள் பதிங்விற் செவ்வாய்கழ்மை, செப்பம்பா 17, 2024 முதல் தங்கட்டத்தமை செப்பம்பா 23, 2024 வனர் இண்டு நாட்களும் கட்டப்ப ஒடிப்பட்டிருக்கும்.
யின்னனு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் வசதியும் வருடாந்திர பொதுக்கூட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் தொலைதுரா மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கரமல் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வங்களிக்க முடியும். தொலைதூரா மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரும் கூட ஒரு உறுப்பினான் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வங்களிக்க முடியும். தொலைதூரா மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உளிமையைப் பயன்படுத்தில் பின்னரும் கூட ஒரு உறுப்பினா வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க துலும்திக்கப்படமாட்டார். மின்னணு வாக்குப்பதிவு தொடாப்பான தகவல்கள் மற்றும் துறிவுறுக்குகள் மின்னணுக்குகல் மூலக்கள் மின்னணு வாக்குப்பதிவு தொள்ள பயண்படுத்தப்படலாம். டிலிமட்டியினைலை இறுப்புக்கு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பயண்படுத்தப்படலாம். டிலிமட்டியினைல்ம். முறை மற்றும் காகித முறையில் பங்குகளை கைத்திருக்கும் உறுப்பினாக்கர் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவினைப் பதிவு செய்யாத உறுப்பினாகளுக்க வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இருக்கைறும் மற்றும் முறை மற்றும் முறை வரும் நடிவிகளை (FAO) தீங்கள் பார்க்கலாம் மற்றும் www.woriவுங்கடிக்கு உடக்கப்படும் கேள்விகளை திருந்தால் பழ்குதாரங்களும் அல்லது திகுமதி பல்லவி மாத்சே அவர்களுக்கு லம்பாகுக்கான மின்வாக்களிப்பு பயனர் கையேடு கிடைக்கு அல்லது 022–4886 7000 என்ற என்னனை அறைக்கலாம் அல்லது திகுமதி பல்லவி மாத்சே அவர்களுக்கு லம்போடுரேப்படுக்கான மற்றும் முறை மற்றும் முறை வர்களும் அல்லது அரும் பல்லவி மாத்சே அவர்களுக்கு வரும்பும் வரை 1500 வரும் முறை மற்றும் முறையில் வரும் கடை மூல்கள் வரை மற்றும் முறை வர்களை அறைக்கலாம் அல்லது திகும். பல்லவி மாத்சே அவர்களுக்கு லம்போடுகள் வரும்படுக்கள் வரும்படுக்கள் முறை மறையில் வரும்படுக்கள் வரும்படுக்கள் வரும்படை கடியில் வரும்பட்டத்தில், மின்னணு வாக்குப்படில் வரும்பட்டிக்கள் வரும்படுக்கள் வரும்பட்டத்தில், மின்னணு வாக்குப்பதில் வரும்படுக்கள் வரும்படுக்கான மாக்களியின் வரும்படுக்கான மாக்கும்படுக்கள் வருக்கள் வருக்குக்கள் வரும்படுக்கான மற்றும் காக்கள் வருக்கள் வருக்கள் வருக்கு

சலாய் முன்னெய்ய களாணணை அணுப்பலாம். ஆகஸ்ட் 10, 2024 அன்று நடைபெற்ற இயக்குநாக்கி குழு கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு செயல்முறையை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்காக, திரு, சோய் ஜோசப், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், சென்னை அவர்களை ஆராய்வாளராக

S.V. Rao DIN : 06600739 WHOLE-TIME DIRECTOR